



தகவல்

அரிமைச் சட்டம்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை)

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1364/B/19

திரு V. கனகராஜ்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,

கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகம்,

தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு V. கனகராஜ் அவர்களின் கைபேசி எண்ணிற்கான அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்கிறது. பொது தகவல் அலுவலர், திரு சுப்பையா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் அவர்கள் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 26.07.2018 தேதியிட்ட மனுவில், பனீக்கர் குளம் முதல் நாகலாபுரம் வரை பஞ்சாயத்து ரோடு சரியான அரசு வருவாய்துறை ஆவணங்களின்படி பொது தார்சாலை போடப்பட்டுள்ளதா என்பதன் விவரங்கள் தொடர்பாக கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 26.10.2018 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 08.02.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு V. கனகராஜ் அவர்களின் கைபேசி எண்ணிற்கான அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்து, தொலைபேசியின் வாயிலாக மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டது என்றும், ஆனால் வழங்கப்பட்ட தகவல்கள் பொய்யான தகவல்கள் என்று தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் தெரிவித்த காரணத்தால், மனுதாரரை தங்கள் அலுவலகத்திற்கு நேரில் வரும்படி தெரிவித்தும், ஆனால் மனுதாரர் இதுவரை தங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் தெரிவித்து, 28.08.2018 அன்று மனுதாரருக்கு தகவல் வழங்கிவிட்டு, மனுதாரர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்ட தகவலின் நகலை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனை பரிசீலனை செய்கையில், பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டது என்பதை ஆணையம் பதிவு செய்து, இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-

விசாரணையின்போது பொது தகவல் அலுவலர் உறுதியளித்தபடி மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவலை, மனுதாரர் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு, தனக்கு தேவையான நகல்களை பெற்றுக் கொள்ள மனுதாரருக்கும், மனுதாரர் கோரும் தகவலை மனுதாரருக்கு நேரிடையாக வழங்கி, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலை இவ்வாணையத்திற்கு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கும் ஆணையம் உத்திரவிடுகிறது.

மேற்படி ஆணைக்கிணங்க பொது தகவல் அலுவலர் தகவல் தர தவறும்பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)ன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1364/B/19

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

திரு V. கனகராஜ்,
த/பெ வேல்ச்சாமித்தேவர்,
வடக்குத்தெரு,
நாகலாபுரம்,
தெற்கு இலந்தை குளம் அஞ்சல்,
கயத்தார் வட்டம்.

Copy to: File
SCPA-12.11.20